

உடனடி வெளியீட்டுக்காக

சமுதாயத்தின் பாதுகாப்பை 2021 ஆம் ஆண்டில் மேம்படுத்துவதற்காக \$150,000 தொகையை மானிய நிதியாக வழங்க ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் உறுதி கொடுத்துள்ளது

ப்ராம்ப்ட்டன், ON (அக்டோபர் 28, 2020) – ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் 2021 க்கான அட்வான்ஸ் ப்ராம்ப்ட்டன் நிதியம் (Advance Brampton Fund) என்னும் நிதி வகையை வழங்க ஒப்புதல் அளித்துவிட்டது; இதில் நமது சமுதாயத்தில் லாப நோக்கல்லாத மற்றும் அறக்கட்டளை நிறுவனங்களால் வழிநடத்திச் செல்லப்படுகின்ற சமுதாயப் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றுக்கான திட்டப்பணிகளுக்கு ஆதரவளிப்பதற்கான நிதியாகிய \$150,000 அடங்குகிறது.

அட்வான்ஸ் ப்ராம்ப்ட்டன் நிதியத்தின் (Advance Brampton Fund) கீழாக சமுதாயப் பாதுகாப்பிற்காக ஒப்புதலளிக்கப்பட்ட திட்டப்பணிகளில் நகர் மன்றம் ஏற்றுக்கொண்ட [சமுதாயப் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கான பணிவடிவத்தில்](#) , கோடிட்டுக் காட்டிய இடைமறிப்புச் செயல்கள் செய்யத் தேவைப்படும் . அவற்றில் அடங்குவன:

- சமுதாய வளர்ச்சி – சமுதாயப் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உயர்த்தி மேம்படுத்துதல்
- முன் கூட்டி தடுத்தல் – இனம் கண்ட ஆபத்துக்களை சாதகமான வகையில் குறைத்தல்
- ஆபத்து இடைமறிப்பு – உயர்வகை ஆபத்துக்கான சூழ்நிலைகளைக் குறைத்தல்
- சம்பவங்களுக்கு செவிசாய்த்தல் – சிக்கலான மற்றும் சிக்கலற்ற சம்பவங்களுக்கு செவிசாய்த்தல்

சமுதாயப் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு ஆகியவை அட்வான்ஸ் ப்ராம்ப்ட்டன் நிதியத்தின் (Advance Brampton Fund) கீழாக நகர்மன்ற-வாழ்நாள் காலத்தின் முன்னுரிமை கொண்ட, மேலெழுந்துவரும் விஷயமாக, அடையாளம் காணப்பட்டது; இது ப்ராம்ப்ட்டன் நகரம் ஆரோக்கியமானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருப்பதற்கேயாகும்.

2021 ஆம் ஆண்டின் அட்வான்ஸ் ப்ராம்ப்ட்டன் நிதியத்திற்கான (Advance Brampton Fund) விண்ணப்பங்கள் டிசம்பர் 2020 இல் திறக்கப்படும்; 2021 வருடாந்திர இயக்கச் செயல்பாட்டுக்கான வரவு செலவுக் கணக்கு அறிக்கையில் ஒப்புதல் கிடைக்கும் வரை காத்திருப்பில் இருக்கும்.

பின்புலம்

அட்வான்ஸ் ப்ராம்ப்ட்டன் நிதியம் (Advance Brampton Fund) என்னும் நிதியானது, ப்ராம்ப்ட்டன் நகரில் அமைந்துள்ள, லாப நோக்கல்லாத மற்றும் அறக்கட்டளை அமைப்புகள், நகரசபையின்

இப்போதைய முன்னுரிமை கொண்ட விஷயங்களுக்கு ஆதரவளிக்கின்ற திட்டப்பணிகளைத் தாங்களாகவே துவக்குவதில், முன்னேற்றுவதில் மற்றும் பெருக்குவதில் ஆதரவு தருகிறது. தங்களுக்குப் பொருத்தமான நிதிகளின் மூலமாக, மானியம் பெறுபவர்கள், லாபநோக்கம் அல்லாத பிரிவுகள் மற்றும் ப்ராம்ப்ட்டன் சமுதாயத்தின் உள்ளூரில் மேற்கொள்ளவிருக்கின்ற அர்த்தம் நிறைந்த பணிகளில் நிலைத்து நிற்கும் தன்மை கொண்ட திட்டப்பணிகளை நோக்கி நகர ஊக்கமளிக்கப்படுகிறார்கள், மற்றும் அங்கம் வகிக்கவும் கூட்டுப்பணியாற்றவும், தலைமை தாங்கவும் அழைக்கப்படுகிறார்கள்.

2021 ஆம் ஆண்டின் அட்வான்ஸ் ப்ராம்ப்ட்டன் நிதியத்தில் (Advance Brampton Fund) மூன்று வகையான நிதிவழங்கல் இருக்கும்: புதிதாக முளைக்கும் திட்டப்பணிகள், வளர்ச்சியடைந்துவரும் திட்டப்பணிகள் மற்றும் திட்டப்பணிகளை பெரிதுபடுத்துதல்- ஆகியவற்றுக்காக

மானியம் மற்றும் நிதிபெறுவதற்கான வாய்ப்புக்கள் பற்றிய மேலும் தகவல்களுக்கு, [இங்கு க்ளிக் செய்யவும்](#).

அறிஞர் கூற்றுக்கள்

“சமூக பாதுகாப்பு, மற்றும் ப்ராம்ப்ட்டன் நகரம் ஒரு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான நகரமாக இருப்பதற்கு பங்களிப்பது ஆகியவை இந்த நகர சபைக்கு மிக முக்கியமான விஷயமாகும். 2021 க்கான அட்வான்ஸ் ப்ராம்ப்ட்டன் நிதியத்தின் (Advance Brampton Fund) மூலம் சமூக பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை ஊக்குவிக்கின்ற மற்றும் பராமரிக்கின்ற திட்டங்களை வழிநடத்த, லாப நோக்கற்ற துறையினருடன் நாங்கள் ஒத்துழைக்கிறோம். நமது நகரம் பாதுகாப்பு முயற்சிகளில் மாற்றத்தை உருவாக்கும் நகரமாகும்; இந்தப் புதிய நிதியுதவியுடன் மற்ற நகராட்சிகளுக்கு ஒரு பிரதான முன்மாதிரியாக ப்ராம்ப்ட்டன் நகரம் அமையவிருக்கிறது

- *பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்*

“2021 ஆண்டிற்கான அட்வான்ஸ் பிராம்ப்ட்டன் நிதியத்தில் (Advance Brampton Fund) இருந்து புதிய சமூக பாதுகாப்பு நிதி பெறுவது என்பது, ப்ராம்ப்ட்டன் ஒரு பாதுகாப்பான நகரமாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்த எங்கள் பணியில் உதவும். சமூக பாதுகாப்பு அபாயங்களைக் குறைத்தல், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உயர்த்துதல், சம்பவங்களுக்கான அப்போதைக்கப்போதைய செவிசாய்ப்பினை வழங்குதல், அவரவர் திட்டங்களை நிஜமாக்குதல் ஆகியவற்றின் வழியாக, வாழ்வதற்கு எங்கள் சமூகம் இன்னும் ஒரு சிறப்பான இடம் என வெளிக்காட்டுவதற்கும், அப்படிப்பட்ட பணிகள் செய்ய, நிதி வேண்டி விண்ணப்பிக்கவும் எங்கள் சமூகத்தில் இருக்கும் நிறுவனங்களுக்கு விடுக்கும் அழைப்பாகும் ”

- *சார்மெய்ன் வில்லியம்ஸ், நகர கவுன்சிலர், வார்டுகள் 7 & 8, தலைமைப் பொறுப்பு, சமுதாய பாதுகாப்பு ஆலோசனை வழங்கும் குழு, ப்ராம்ப்ட்டன் நகரம்*

“2021 ஆம் ஆண்டிற்கான அட்வான்ஸ் பிராம்ப்ட்டன் நிதியமானது ஒரு வலுவான கட்டமைப்பையும் சமூக பாதுகாப்பிற்கான அர்ப்பணிப்பையும் கொண்டுள்ளது. சமூக பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு நிதியுதவிக்கான தேவை தோன்றியது, அதை நாங்கள் வழங்கிவிட்டோம். லாப நோக்கற்ற மற்றும் தொண்டு நிறுவனத் தலைவர்கள், திட்டங்களுக்கான யோசனைகளை உருவாக்கி அவற்றுக்காக

விண்ணப்பிப்பதை நான் ஊக்குவிக்கிறேன். நாம் ஒன்றிணைந்து, நமது சமூகத்தை ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க முடியும். ”

- பால் வின்செண்ட், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5, துணைத்தலைமை பொறுப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் கலாச்சாரத்துறை, ப்ராம்ப்ட்டன் நகரம்

“சமூக பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துகின்ற திட்டங்களுக்கு நிதி வழங்குவதற்கும், நமது குடியிருப்பாளர்கள், வணிகங்கள் மற்றும் பிற உள்நூர் பங்குதாரர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கும் நகர அலுவலர்கள் உறுதியூட்டுள்ளனர். எங்கள் சமூகத்தின் பாதுகாப்பை மனத்தில் இருத்தியபடி தொடர்ந்து முன்னேற, துறைகள் தோறும் ஒன்றிணைந்து நாங்கள் செயல்படுகிறோம். ”

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca